
ku njikAstotram or siddhaku njikAstotram

குஞ்சிகாஸ்தோத்ரம் அத²வா ஸித்³த⁴குஞ்சிகாஸ்தோத்ரம்

Document Information



Text title : siddhaku.njikAstotram

File name : siddhakunjikaa.itx

Category : devii, durgA, stotra, devI

Location : doc_devii

Author : Traditional

Proofread by : Ravin Bhalekar ravibhalekar at hotmail.com

Description-comments : Combined to cover variations

Source : rUdrayAmale_gaurIta.ntra or DAmaratantre

Latest update : June 29, 2004, December 12, 2015

Send corrections to : sanskrit@cheerful.com

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

November 22, 2022

sanskritdocuments.org

குஞ்ஜிகாஸ்தோத்ரம் அத²வா ஸித்³த⁴குஞ்ஜிகாஸ்தோத்ரம்



ஸ்ரீ க³ணேஸாய நம: |

ஓ அஸ்ய ஸ்ரீகுஞ்ஜிகாஸ்தோத்ரமந்த்ரஸ்ய ஸதா³ஸிவ ரு³ஷி:, அநுஷ்டுப் ச²ந்த:³,
ஸ்ரீத்ரிகு³ணாத்திகா தே³வதா, ஓ ஐம் பீ³ஜம், ஓ ஹ்ரீம் ஸக்தி:, ஓ க்லீம் கீலகம்,
மம ஸர்வாபீ⁴ஷ்டஸித்³த⁴யர்தே² ஜபே விநியோக:³ |

ஸிவ உவாச |

ஸ்ரு³ணு தே³வி ப்ரவக்ஷயாமி குஞ்ஜிகாஸ்தோத்ரமுத்தமம் |
யேந மந்த்ரப்ரபா⁴வேண சண்ட³ஜாப: ஸாபோ⁴ ப⁴வேத் || 1 ||

ந கவசம் நாக்³லாஸ்தோத்ரம் கீலகம் ந ரஹஸ்யகம் |
ந ஸுலக்தம் நாபி த்⁴யாநம் ச ந ந்யாஸோ ந ச வார்சநம் || 2 ||

குஞ்ஜிகாபாட²மாத்ரேண து³ர்கா³பாட²ப²லம் லபே⁴த் |
அதி கு³ஹ்யதரம் தே³வி தே³வாநாமபி து³ர்லப⁴ம் || 3 ||

கோ³பநீயம் ப்ரயத்நேந ஸ்வயோநிசிவ பார்வதி |
மாரணம் மோஹநம் வஸ்யம் ஸ்தம்ப⁴நோச்சாடநாதி³கம் |
பாட²மாத்ரேண ஸம்ஸித்³த⁴யேத் குஞ்ஜிகாஸ்தோத்ரமுத்தமம் || 4 ||

அத² மந்த்ர: |

ஓ ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டா³யை விச்சே |
ஓ க்³லௌம் ஹும் க்லீம் ஜும் ஸ: ஜ்வாலய ஜ்வாலய ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல ப்ரஜ்வல
ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டா³யை விச்சே ஜ்வல ஹம் ஸம் லம் க்ஷம் ப²ட் ஸ்வாஹா
|| 5 ||

இதி மந்த்ர: |

var ஸ்ரு³ ஸ்ரு³ ஸ்ரு³ ஸம் ப²ட் ஐம் ஹ்ரீம் க்லீம் ஜ்வல உஜ்ஜ்வல ப்ரஜ்வல
ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ராவய ஸ்ராவய ஸாபம் நாஸய நாஸய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஜும் ஸ: ஸ்ராவய ஆத³ய ஸ்வாஹா |
ஓ ஸ்லீம் ஹூ³ க்லீம் க்³லாம் ஜும் ஸ: ஜ்வல உஜ்ஜ்வல மந்த்ரம்

ப்ரஜ்வல ஹம் ஸம் லம் கூம் ப²ட் ஸ்வாஹா ।

நமஸ்தே ருத்³ரருபிண்யை நமஸ்தே மது⁴மர்தி³நி ।

நம: கைடப⁴ஹாரிண்யை நமஸ்தே மஹிஷார்தி³நி ॥ 6 ॥

நமஸ்தே ஸாம்ப⁴ஹந்தர்யை ச நிஸாம்ப⁴ஸூரகா⁴திநி ।

ஜாக்³ரதம் ஹி மஹாதே³வி ஜபம் ஸித்³த⁴ம் குருஷ்வ மே ॥ 7 ॥

ஐங்காரீ ஸ்ரு³ஷ்டிரூபாயை ஹரீங்காரீ ப்ரதிபாலிகா ।

க்லீங்காரீ காமருபிண்யை பீ³ஜரூபே நமோ⁵ஸ்து தே ॥ 8 ॥

சாமுண்டா³ சண்ட³கா⁴தீ ச யைகாரீ வரதா³யிநீ ।

விச்சே சாப⁴யதா³ நித்யம் நமஸ்தே மந்த்ரருபிணி ॥ 9 ॥

தா⁴ம் தீ⁴ம் தூ⁴ம் தூ⁴ர்ஜடே: பத்நீ வாம் வீம் யும் வாக்³தீ⁴ஸ்வரீ ।

க்ராம் க்ரீம் க்ரூம் குஞ்சிகா தே³வி ஸாம் ஸீம் ஸூம் மே ஸூப⁴ம் குரு ॥ 10 ॥

var காலிகா தே³வி

ஹும் ஹும் ஹும் காரருபிண்யை ஜம் ஜம் ஜம் ஜம்ப⁴நாதி³நீ ।

var ஜ்ராம் ஜ்ரீம் ஜ்ரூம் பா⁴லநாதி³நீ ।

ப்⁴ராம் ப்⁴ரீம் ப்⁴ரூம் பை⁴ரவீ ப்⁴த்³ரே ப்⁴வாந்யை தே நமோ நம: ॥ 11 ॥

அம் கம் சம் டம் தம் பம் யம் ஸம் வீம் து³ம் ஐம் வீம் ஹம் கூம் ।

தி⁴ஜாக்³ரம் தி⁴ஜாக்³ரம் த்ரோடய த்ரோடய தீ³ப்தம் குரு குரு ஸ்வாஹா ॥ 12 ॥

var ஓ அம் கம் சம் டம் தம் பம் ஸாம் விது³ராம் விது³ராம் விமர்த³ய விமர்த³ய

ஹரீம் கூாம் கூம் ஸூம் ஸூம் ஜீவய ஜீவய த்ரோடய த்ரோடய

ஜம்ப⁴ய ஜம்ப⁴ய தீ³பய தீ³பய மோசய மோசய

ஹூம் ப²ட் ஜ்ராம் வெளஷட் ஐம் ஹரீம் க்லீம் ரஞ்ஜய ரஞ்ஜய

ஸஞ்ஜய ஸஞ்ஜய கு³ஞ்ஜய கு³ஞ்ஜய ப்³ந்த⁴ய ப்³ந்த⁴ய

ப்⁴ராம் ப்⁴ரீம் ப்⁴ரூம் பை⁴ரவீ ப்⁴த்³ரே ஸங்குச ஸங்குச

த்ரோடய த்ரோடய ம்லீம் ஸ்வாஹா ॥ 12 ॥

பாம் பீம் பூம் பார்வதீ பூர்ணா கா²ம் கீ²ம் கூ²ம் கே²சரீ ததா² ।

ம்லாம் ம்லீம் ம்லூம் மூலவிஸ்தீர்ணா குஞ்சிகாஸ்தோத்ர ஹேதவே ।

ஸாம் ஸீம் ஸூம் ஸப்தஸதீ தே³வ்யா மந்த்ரஸித்³தீ⁴ம் குருஷ்வ மே ॥ 13 ॥

குஞ்சிகாயை நமோ நம: ।

இத³ம் து குஞ்சிகாஸ்தோத்ரம் மந்த்ரஜாக்³ர்திஹேதவே ।

அப⁴க்தே நைவ தா³தவ்யம் கோ³பிதம் ரக்ஷ பா³ர்வதி || 14 ||

யஸ்து குஞ்சிகயா தே³வி ஹீநாம் ஸப்தஸதீம் படே²த் |

ந தஸ்ய ஜாயதே ஸித்³தி⁴ரரண்யே ரோத³நம் யதா² || 15 ||

| இதி ஸ்ரீருத்³ரயாமலே கௌ³ரீதந்த்ரே ஸிவபா³ர்வதீஸம்வாதே³

குஞ்சிகாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் |

var

இதி ஸ்ரீ டா³மரதந்த்ரே ஈஸ்வரபா³ர்வதீஸம்வாதே³ குஞ்சிகாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் |

Proofread by Ravin Bhalekar ravibhalekar@hotmail.com

Verses have variations in different books as far as text and verse numbers are concerned.

The devotee is urged to recite the stotra with devotion and pray Devi to receive the offering well and forgive for any unintentional errors caused by variations found in literature.

Comments by Kumar Sundrarajan Rajendra

Q: What is the significance of the Siddha Kunjika Stotram ?

A: This is the essence of the Chandi, the Navarna Mantra, the constant reminder that change She will, change She must, because change is Her intrinsic Nature.

Q: What is the meaning of 'Kunjika' in the Siddha Kunjika Stotram?

A: Kunjika literally means "something overgrown or hidden by growth or growing things." Siddha means perfection. Stotram is the song.

The Song of Perfection which is no longer hidden because of growth.

That is, our spiritual growth and understanding of the Chandi exposes the hidden meanings of the bija mantras in the Song.

Q: When to recite kunjika stotatram ?

A: Recite especially when one does not have time or do not want to chant the entire long Durga SaptaShati/Chandi Path. The Siddha

Kunjika Stotra itself says at the beginning that no argala or kilak stotra and other related matters is needed if one recites Siddha Kunjika Stotra. Kunjika,

there is Devi in the form of Chamunda. Not only it works for Navaratri , it is to be chanted at the junction when Ashtami leaves and enters Navami . 24 mins before Ashtami ends to 24 mins after navami starts, is the time when Devi takes the form of Chamunda and had got to be chanted no matter the count to exhaust 48 mins .

Q: How to Count 48 minutes

A: Each Tithi lasts for 24 hours . If for example, the Navami starts at 21.30 pm in the night then you should start at 21.06 (which is Ashtami) and continue untill 21.54 pm, that 48 mins is called Sandhi kShaN or period of transit, when Devi in the form of Chamunda is killing Chanda and Munda (the demons). That is regarded as the most auspicious time of Navaratri as Devi is ready to give boon after Sandhi kShaN .

ku njikAstotram or siddhaku njikAstotram
pdf was typeset on November 22, 2022

Please send corrections to sanskrit@cheerful.com

